

தகவல் தொழில் நுட்பத்துறை, மைய அலுவலகம், எஸ்.பி.எஸ் மார்ச், மும்பை 400001	பத்திரிக்கை வெளியீடு Reserve Bank of India
DEPARTMENT OF COMMUNICATION, Central Office, S.B.S. Marg, Mumbai – 400001 போன் Phone: 91 22 2266 0502	 இந்திய ரிசர்வ் வங்கி வெப்சைட் Website: www.rbi.org.in இ மெயில் Email: helpdoc@rbi.org.in

அக்டோபர் 29, 2019

**ஜல்கான் பீப்பில்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், ஜல்கான் (மகாராஷ்டிரா) மீது
இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது**

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), அக்டோபர் 24, 2019 தேதியிட்ட உத்தரவின் பேரில், ஜல்கான் பீப்பில்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், ஜல்கான், மகாராஷ்டிரா (தி பாங்க்) க்கு வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு (ஐஆர்ஏசி) விதிமுறைகள் மற்றும் முன்பணங்களை நிர்வகித்தல் குறித்து ஆர்பிஐயின் வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக ரூ. 25 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம், 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவுகள் 46(4)(i) மற்றும் 56 விதிகளின் கீழ் ஆர்பிஐ தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றாததற்காக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கமாக இல்லை.

பின்னணி

ஆர்பிஐயால் மார்ச் 31, 2018 நிலவரப்படி நடத்தப்பட்ட வங்கியின் வங்கியின் நிதிநிலை தொடர்பான சட்டபூர்வமான ஆய்வில், ஐ.ஆர்.ஏ.சி விதிமுறைகள் மற்றும் முன்பணங்களை நிர்வகித்தல் குறித்த ஆர்பிஐ யின் அறிவுறுத்தல்களுக்கு இணங்காதது தெரியவந்தது. மேற்கூறிய வழிகாட்டுதல்களை பின்பற்றாததற்காக ஏன் பண அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்ட வங்கிக்கு ஓர் அறிவிப்பு வழங்கப்பட்டது. வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது செய்யப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்தபின், மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்காக பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது.

யோகேஷ் தயால்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1050

தலைமை பொது மேலாளர்